

---

.. Salutation of the Dawn ..

॥ உஷாவந்த³ன ॥

Document Information



---

Text title : Salutation of the Dawn uushhaava.ndana  
File name : salutedawn.itx  
Category : vedanta  
Location : doc\_deities\_misc  
Author : ????  
Language : Sanskrit  
Subject : philosophy/hinduism/religion Ramachandra Rao mrraoh at vsnl.com  
and Professor NVP Unithiri unithiri at sify.com  
Transliterated by : Sunder Hattangadi  
Description-comments : Sanskrit translation by Madhvapati  
Latest update : July 31, 2013  
Send corrections to : Sanskrit@cheerful.com  
Site access : <http://sanskritdocuments.org>

---

This text is prepared by volunteers and is to be used for personal study and research.  
The file is not to be copied or reposted for promotion of any website or individuals  
or for commercial purpose without permission.

---


Please help to maintain respect for volunteer spirit.

---

August 2, 2016

*sanskritdocuments.org*

---



॥ உஷாவம்த்<sup>3</sup>ன ॥

Listen to the Exhortation of the Dawn!  
Look to this Day!  
For it is Life, the very Life of Life.  
In its brief course lie all the  
Verities and Realities of your Existence;  
The Bliss of Growth,  
The Glory of Action,  
The Splendor of Beauty;  
For Yesterday is but a Dream,  
And Tomorrow is only a Vision;  
But Today well lived makes every  
Yesterday a Dream of Happiness, and every  
Tomorrow a Vision of Hope.  
Look well therefore to this Day!  
Such is the Salutation of the Dawn.

---

A reverse translation in Sanskrit by  
Madhvapati Ramachandra Rao mrraoh at vsnl.com

அத்<sup>3</sup>ய பா<sup>4</sup>வய ஸுதி<sup>3</sup>னம்!  
ஜீவபூ<sup>4</sup>த: கால ஏஷ: | ப்ராணஸ்ய ப்ராண: |  
அஸ்மின் ஸ்வல்பகாலே  
ஸத்யமயே தவ ஸத: ஸத்யம் திஷ்ட<sup>2</sup>தி  
விகாஸானந்தே<sup>3</sup>ன  
கர்மஸ்ரியா  
ஸௌந்த<sup>3</sup>ர்யஸோப<sup>4</sup>யா |  
ஹ்யஸ்து ஸ்வப்ன: |  
ஸ்வஸ்து ஆபா<sup>4</sup>ஸ: |  
கர்மகுஸலதயா ஆசரிதே அத்<sup>3</sup>ய  
க<sup>3</sup>ததி<sup>3</sup>னா ஆனந்த<sup>3</sup>ஸ்வப்னமயானி ப<sup>4</sup>வந்தி |  
பா<sup>4</sup>விதி<sup>3</sup>னா ஆஸாப்ரப<sup>4</sup>யா ஜ்வலந்தி |  
அத: ஸுதி<sup>3</sup>னம் அத்<sup>3</sup>ய ஸம்யக் பா<sup>4</sup>வய!  
ஏஷா உஷாபி<sup>4</sup>வந்த<sup>3</sup>னா!

---

Another verse translation by  
Professor NVP Unithiri unithiri at sify.com

உஷாவந்த<sup>3</sup>னம்

உத்<sup>3</sup>போ<sup>3</sup>த<sup>4</sup>னமுஷாதே<sup>3</sup>வ்யா: ஸ்ரு<sup>3</sup>ண்வித<sup>3</sup>ம் பர்ய வாஸரம் ।  
ஜீவோ<sup>5</sup>யம் ஜீவ ஏவாஸ்ய ஜீவஸ்யாஸம்ஸயம் யத: ॥ 1 ॥

ஹ்ரஸ்வஜீவிதமார்<sup>3</sup>கே<sup>3</sup>ஸ்மின்னஸ்ய திஷ்ட<sup>2</sup>த்யசஞ்சலம் ।  
அஸ்தித்வஸ்ய ஸமஸ்தம் தே ஸத்யம் யாதா<sup>2</sup>ர்த்<sup>2</sup>யமேவ ச ॥ 2 ॥

வ்ரு<sup>3</sup>த்தே<sup>4</sup>ரனுக்<sup>3</sup>ரஹோ தி<sup>3</sup>வ்ய: ஸுமஹத்த்வம் ச கர்மண: ।  
ஸௌந்த<sup>3</sup>ர்யஸ்யோஜ்ஜ்வலத்வம் ச ஸர்வமஸ்த்யத்ர ஸாஸ்வதம் ॥ 3 ॥

யதோ ஹி ஸ்வப்னமாத்ரம் ஹ்ய: ஸ்வோ<sup>5</sup>பிஹா சித்தகல்பிதம் ।  
ஸுஜீவிதம் சேத் கிந்த்வத்<sup>3</sup>ய ஸுஷ்டு<sup>2</sup>க்ரு<sup>3</sup>த்ஸ்னம் கரோதி தத் ॥ 4 ॥

ஹ்ய: ஸர்வம் துஷ்டித்<sup>3</sup>ம் ஸ்வப்னம் ஸ்வோ<sup>5</sup>ப்யாஸா<sup>4</sup>ரீப<sup>4</sup>ரம் ஸதா<sup>3</sup> ।  
ததி<sup>3</sup>த்<sup>3</sup>ம் வாஸரம் பர்ய ஸைவோஷ:ஸ்துதிராத்<sup>3</sup>ரு<sup>3</sup>தா ॥ 5 ॥

உஷாவம்த<sup>3</sup>னம்

Salutation of the Dawn

அத்<sup>3</sup>ய பா<sup>4</sup>வய ஸுதி<sup>3</sup>னம்!

Look to this Day!

ஜீவபூ<sup>4</sup>த: கால ஏஷ: । ப்ராணஸ்ய ப்ராண: ।

For it is Life, the very Life of Life.

அஸ்மின் ஸ்வல்பகாலே ஸத்யமயே தவ ஸத: ஸத்யம் திஷ்ட<sup>2</sup>தி

In its brief course lie all the

Verities and Realities of your Existence;

விகாஸானந்தே<sup>3</sup>ன

The Bliss of Growth,

கர்மஸ்ரியா

The Glory of Action,

ஸௌந்த<sup>3</sup>ர்யஸோப<sup>4</sup>யா ।

The Splendor of Beauty;

ஹ்யஸ்து ஸ்வப்ன: ।

For Yesterday is but a Dream,

ஸ்வஸ்து ஆபா<sup>4</sup>ஸ: ।

And Tomorrow is only a Vision;

கர்மகுஸலதயா ஆசரிதே அத்<sup>3</sup>ய

But Today well lived makes every

க<sup>3</sup>த்தி<sup>3</sup>னா<sup>3</sup> ஆனந்த<sup>3</sup>ஸ்வப்னமயானி ப<sup>4</sup>வந்தி ।

Yesterday a Dream of Happiness, and every

பா<sup>4</sup>விதி<sup>3</sup>னா<sup>3</sup> ஆஸாப்ரப<sup>4</sup>யா ஜ்வலந்தி ।

Tomorrow a Vision of Hope.

அத: ஸுதி<sup>3</sup>னம் அத்<sup>3</sup>ய ஸம்யக் பா<sup>4</sup>வய!

Look well therefore to this Day!

ஏஷா உஷாபி<sup>4</sup>வந்த<sup>3</sup>னா!

Such is the Salutation of the Dawn.

---

.. Salutation of the Dawn ..  
was typeset on August 2, 2016

---

Please send corrections to [sanskrit@cheerful.com](mailto:sanskrit@cheerful.com)

